

பாஸ்கா 5ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

பிரியமானவர்களே! பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு கொண்டாட்டத்திற்கு வந்துள்ள உங்கள் யாவரையும் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

‘அன்பு’ இதுவே இந்த நாளின் மையக் காருத்தாக அமைந்துள்ளது. அன்பு செய்யுங்கள் என்ற ஒரே கட்டளையை தருகின்றார்.

பேதுருவிடம், “நீ என்னை அன்பு செய்கின்றாயா?” என்று கேட்டறிந்தவர், “என் ஆடுகளை கண்காணி” என்ற பொறுப்பைக் கொடுக்கின்றார். அன்பு செய்வது பொறுப்போடு கூடிய ஒரு பணி வாழ்வு.

நல்லாயன் வாரத்தில் ஆயன், வாயில் நானே என்று சொல்லி, என் மந்தையை சேர்ந்த ஆடுகளை மட்டுமல்ல, என் கொட்டிலைச் சேராத ஆடுகளையும் பாதுகாப்பேன், பராமரிப்பேன் என்கின்றார்.

இன்று அன்பு சகலத்தையும் புதியன ஆக்கும் என்று கற்றுத் தருகின்றார். அன்பிலே அச்சத்துக்கு இடமில்லை. அன்பு சகல பாவங்களையும் பொறுத்துக் கொள்ளும். இதனால் பழையன களையப் பெற்று, எல்லாம் புதிதாய் மாறும் என்று சொல்லித் தருகின்றார்.

அன்பு வல்லமை கொண்டது. அன்பு ஆற்றல் கொண்டது. அன்பு அருள் நிறைந்தது. அன்பையே ஆடையாக கொள்வோம்.

ஊடகங்கள் கொச்சையாக்கிய அன்பை, பலியினால் பரிசுத்தமாக்கி, அதனையே பகிர்வோம். இதுவே இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது.

அன்பு குறைவுபடுவதாலேயே, கொலையும், கொள்ளையும், ஊழலும், லஞ்சமும், தொட்டில் குழந்தைத் திட்டமும், முதியோர் இல்லங்களும் பெருகி, சமூகத்தை சீர்கேட்டிற்கு தள்ளி, நம்மை ஆரோக்கியம் இல்லாத சமூக வாழ்வுக்கு தள்ளி வதைக்கின்றது.

காலத்தோடு உணர்ந்து, அன்பையே, உண்மை அன்பையே விதைப்போம். வளரும் தலைமுறையினராவது புதிய மண்ணகத்தை காணட்டும். அப்பொழுது நாம் புதிய விண்ணகத்தை காண்போம் என்பதுவே உறுதி.

என் அன்பை உங்கள் யாவருக்கும் உறுதி செய்து, பலியிலே பக்தியுடனே பங்கேற்க அழைக்கின்றேன்.

முதல் வாசக முன்னுரை (திருத்தாதர் பணிகள் 14: 21-27)

அன்புக்குரியோரே, இன்றைய முதல் வாசகம், பவுலும் பர்னபாவும் திருச்சபையின் மக்களை விசுவாசத்தில் உறுதிபடுத்திய நிகழ்வை நமக்கு தருகிறது. லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா என பல்வேறு இடங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை சந்தித்து, திருத்தாதர்கள் தங்கள் மேய்ப்புப் பணியை ஆற்றுவதை இங்கு காண்கிறோம். பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு நாம் உட்பட முடியும் என்ற அறிவுரை நமக்கு வழங்கப்படுகிறது. அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று தேர்வு செய்யப்பட்டுள்ள நாம், அந்த பணியை சிறப்பாக நிறைவேற்ற வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருவெளிப்பாடு 21: 1-5)

அன்புக்குரியோரே, இன்றைய இரண்டாம் வாசகம், புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் பற்றி பேசுகிறது. மனிதர் நடுவே உள்ள உறைவிடத்தில் கடவுள் குடியிருப்பார் என்ற வாக்குறுதி நமக்கு வழங்கப்படுகிறது. நம் கண்ணீர் அனைத்தையும் துடைக்கும் கடவுளின் மக்களாக வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். சாவு, துயரம், அழுகை இல்லாத புதிய வாழ்வை வழங்க வல்லவராம் கடவுளில் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிமடுப்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்பானவரே எம் இறைவா!

திருஅவையை ஆசீர்வதியும். பொறுப்பாளர்கள் அதிகாரத்தை அல்ல, அன்பையே தங்களது வாழ்வில் ஆயுதமாக கொண்டு, அவனி சிறக்க தங்களை அர்ப்பணித்து பணியாற்றிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பானவரே எம் இறைவா!

மாநில தேர்தலுக்காக ஆயத்தமாகும் மாநிலத்தை சார்ந்தவர்கள், பணத்திற்கும், பொருளுக்கும், தனிமனித துதிக்கும், இலவசங்களுக்கும் அடிமையாகிப் போகாமல், தன்மானத்தோடு தங்களது உரிமையை பயன்படுத்தி, கடமையை பொறுப்புடனே ஆற்றிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பானவரே எம் இறைவா!

இந்த நாட்களில் குடும்பங்களில் நடந்தேறும் மங்களகாரமான காரியங்களை ஆசீர்வதித்து, உம்முடைய பிரசன்னத்தை தந்து ஒற்றுமையுடனும், உண்மை அன்புடனும், எல்லாம் இனிதாக இருந்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பானவரே எம் இறைவா!

அன்பின் குறைவுபாட்டினால் சமூகத்தில் புறந்தள்ளப்பட்டுள்ள, குழந்தைகள், கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், நோயாளிகள், முதியவர்கள், இவர்களுக்கு உம்முடைய அன்பை பகிர்ந்து கொடுத்து, உம்முடைய சீடர்கள் என்பதனை நாங்கள் உணர்ந்து கொள்ள, சான்று பகர, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பானவரே எம் இறைவா!

விடுமுறை காலங்களில் பயணிப்போருக்கு பாதுகாப்பும், வெயிலின் கொடுமை பாதிப்பை தராதவாறும், நடக்க இருக்கும் விடுமுறை வேதாகம பள்ளிகள் நிறைந்த பலனை தரவும், உண்மையிலேயே விடுமுறை நிறைந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் எம் குழந்தைகளுக்கு தரவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com